

## உற்பத்தியின் தன்மை

ஒவ்வொரு பிள்ளையின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது சிக உதான சிறுவர் சேமிப்புக் கணக்கின் நோக்கமாகும்.

## வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பயன்கள்

- சாதாரண சேமிப்புக் கணக்கு வட்டியை விட மேலதிகமாக 1% போனஸ் வட்டி.
- சிக உதான கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கு மீதி குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும் போது அவர்கள் பெறுமதியான கல்விசார்ந்த பரிசுகளை அல்லது பணப் பரிசுகளைப் பெறுவார்கள். விபரங்களுக்கு தயவு செய்து <http://www.peoplesbank.lk> இனைப் பார்க்கவும்.
- 05ஆம் ஆண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசு செயலமர்வுகள் இலவசமாக நடத்தப்படும்.
- 05ஆம் ஆண்டு புலமைப்பரிசு பரீட்சையில் உயர் மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் விசேடமாகப் பாராட்டப்படுவார்கள்.
- ஆண்டு 05, சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த அனைவருக்கும் பரிசுகளும் பணப் பரிசுகளும் வழங்கப்படும்.

## ஆரம்ப வைப்புத் தொகையும் கட்டணங்களும்

- கணக்கைத் திறப்பதற்கு ஆரம்ப வைப்புத் தொகையாக வங்கி ரூ.250/-இனை வழங்கும்.
- கணக்கின் சேவை விதிப்புகள்/ கட்டணங்கள் என்பவற்றிற்கு வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.

## துகைமை

- இலங்கையில் குடியிருக்கும் 6-18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு இந்தக் கணக்குகளைத் திறக்க முடியும்.
- பிள்ளையின் பெயரில் பெற்றோர்/பாதுகாவலர் கணக்கைத் திறக்க வேண்டும்.
- இளம் பிக்குகளின் பெயரில் ஆலயத்தின் தலைமை குரு கணக்கைத் திறக்க வேண்டும்.

## கணக்கைத் திறப்பதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

- வங்கியின் சிசு உதான கணக்குகளைத் திறக்கும் படிவத்தை நிரப்பி கீழுள்ள ஆவணங்களுடன் வங்கியின் எந்த ஒரு கிளையிலும் சமர்ப்பிக்க முடியும்.
  - பிறப்புச் சான்றிதழின் பிரதி
  - பெற்றோர் /பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது தேசிய அடையாள அட்டையின் (NIC) இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடியான கடவுச் சீட்டின் / சாரதி அனுமதி பத்திரத்தின் பிரதி.
  - வதிவிட முகவரியும் தேசிய அடையாள அட்டையில் (NIC) குறிப்பிடப்பட்டுள்ள முகவரியும் வேறுபட்டிருந்தால் முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம்.

## பிரதான நியதிகளும் நிபந்தனைகளும்

- கணக்குத் திறக்கும் படிவத்தில் தரப்பட்டுள்ள அந்த உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நியதிகளையும் நிபந்தனைகளையும் வாசித்து அறிந்துகொள்ள வேண்டும். மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு வங்கியின் பின்வரும் இணையதளத்தினை நாடவும் : <https://www.peoplesbank.lk/>
- கணக்கு வைத்திருப்பவர் 18 வயதை அடையும்போது சேமிப்புக் கணக்கு YES கணக்காக மாற்றப்படும். அப்பொழுது முறைமையை காலத்திருத்தம் செய்வதற்கு கணக்கு வைத்திருப்பவர் தேசிய அடையாள அட்டை (NIC) உட்பட தேவையான தகவல்களை வழங்க வேண்டும்.
- சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி, மருத்துவம், புலமைப்பரிசு போன்ற காரணங்களைத் தவிர்த்து கணக்கு வைத்திருக்கும் பராயமடையாதவர் 18 வயதை அடையும் வரை கணக்கை மூடுவதற்கு/பணம் மீளப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.